

கொவிட் 19 அவசரகால பதிலளிப்பு மற்றும் சுகாதார முறைமைகளின் தயார்நிலை செயற்திட்டம் மற்றும் கொவிட் 19 அவசரகால பதிலளிப்பு மற்றும் சுகாதார முறைமைகளின் தயார்நிலை செயற்திட்டத்திற்கான இரண்டாவது மேலதிக நிதியளிப்பு - 01 சனவரி தொடக்கம் 2024 ஏப்ரல் 30 வரையான காலப்பகுதி

கொவிட் 19 அவசரகால பதிலளிப்பு மற்றும் சுகாதார முறைமைகளின் தயார்நிலை செயற்திட்டம் மற்றும் கொவிட் 19 அவசரகால பதிலளிப்பு மற்றும் சுகாதார முறைமைகளின் தயார்நிலை செயற்திட்டத்திற்கான இரண்டாவது மேலதிக நிதியளிப்பின் 01 சனவரி தொடக்கம் 2024 ஏப்ரல் 30 வரையான காலப்பகுதிக்கான ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் மீதான கணக்காய்வு இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசிற்கும் சர்வதேச அபிவிருத்திச் சங்கம் மற்றும் மீள்நிர்மாணம் மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கி என்பனவற்றும் இடையில் கைச்சாத்திடப்பட்ட 2020 ஏப்ரல் 02 ஆம் திகதிய பிஏடி 3852 ஆம் இலக்க உலக வங்கி அறிக்கையின் 52 ஆம் பிரிவு மற்றும் 2021 ஏப்ரல் 22 ஆம் திகதிய பிஏடி 4442 ஆம் இலக்க உலக வங்கி அறிக்கையின் 71 ஆம் பிரிவு என்பனவற்றுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கமைய எனது பணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

1.2 செயற்திட்டத்தின் அமுலாக்கம், நோக்கங்கள், நிதியளிப்பு மற்றும் காலப்பகுதி

செயற்திட்டக் கடன் உடன்படிக்கையின் பிரகாரம், சுகாதார அமைச்சு செயற்திட்டத்தின் நிறைவேற்றல் முகவராக உள்ளதுடன் செயற்திட்ட முகாமைத்துவ அலகு (PMU) அமுல்படுத்தல் முகவராக உள்ளது. கொவிட்-19 ஆல் திணிக்கப்படும் அச்சுறுத்தலைத் தடுத்தல், கண்டறிதல் மற்றும் பதிலளித்தல் மற்றும் இலங்கையில் பொது சுகாதாரத் தயார்நிலைக்கான தேசிய முறைமைகளை வலுப்படுத்துதல் என்பன செயற்திட்டத்தின் நோக்கங்களாகும். கடன் உடன்படிக்கையின் பிரகாரம் செயற்திட்டத்தின் மதிப்பிடப்பட்ட மொத்தக் கிரயம் ரூபா 41,717.45 மில்லியனிற்குச் சமமான ஐ.அ.டொலர் 209.11 மில்லியனானதுடன் அதில் ரூபா 12,271.25 மில்லியனிற்குச் சமமான ஐ.அ.டொலர் 61.51 மில்லியன் சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தால் நிதியளிக்கப்படுவதற்கு உடன்பாடு காணப்பட்டதுடன் ரூபா 29,446.20 மில்லியனிற்குச் சமமான ஐ.அ.டொலர் 147.60 மில்லியன் மீள்நிர்மாணம் மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியால் நிதியளிக்கப்படுவதற்கு உடன்பாடு காணப்பட்டது. ஆனால் மதிப்பீட்டு கிரயமானது ரூபா 45,031.15 மில்லியனிற்குச் சமமான ஐ.அ.டொலர் 225.72 மில்லியனாக மீள் ஒதுக்கிடப்பட்டிருந்தது. செயற்திட்டம் அதன் நடவடிக்கைகளை 2021 செப்டம்பர் 27 இல் ஆரம்பித்திருந்ததுடன் 2023 திசம்பர் 31 அளவில் பூர்த்தி செய்யப்படுவதற்கு பட்டியலிட்டிருந்தது. இருப்பினும், செயற்திட்ட நடவடிக்கைகளின் பூர்த்தியாக்கல் திகதியானது 2024 ஏப்ரல் 30 வரை நீடிக்கப்பட்டிருந்தது.

1.3 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

எனது அறிக்கையின் 2.1 ஆம் பிரிவில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தினை தவிர்த்து செயற்திட்டத்தின் 2024 ஏப்ரல் 30 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் காசுப்பாய்ச்சல்களையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க இணைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.4 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகின்றேன்.

1.5 ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

செயற்திட்டத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

1.6 ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்தும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி செயற்திட்டத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.

- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

எனது கணக்காய்வின் போது என்னால் இனங்காணப்படுகின்ற உள்ளகக் கட்டுப்பாடுகளிலுள்ள ஏனைய விடயங்களிற்கிடையேயான ஏதாவது முக்கியமான குறைபாடுகள் உள்ளடங்கிய முக்கியமான கணக்காய்வுக் காண்புகள் தொடர்பாக ஆளுகையுடன் தொடர்புபடுத்தப்பட்டவைகளை நான் தெரிவிக்கின்றேன்.

2. நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

2.1 கணக்கீட்டு குறைபாடுகள்

	கணக்கீட்டு குறைபாடுகள்/கணக்காய்வு விடயங்கள்	தொகை ரூபா மில்லியன்	முகாமைத்துவத்தின் பதில்கள்	கணக்காய்வாளரின் பரிந்துரைகள்
(அ)	ரூபா 163.17 மில்லியன் தொகையில் கொள்வனவு செய்யப்பட்ட இரட்டை கேப் வண்டிகளுடன் தொடர்புபட்ட பற்றுச்சீட்டுக் கட்டளை மற்றும் ரூபா 239.49 மில்லியன் தொகையில் கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களுடன் தொடர்புபட்ட பற்றுச்சீட்டுக் கட்டளை மற்றும் வழங்கீட்டுக் கட்டளை என்பன கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. எனவே, மேற்கூறப்பட்ட இரட்டை கேப் மற்றும் மோட்டார் வாகனங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டமை மற்றும் வழங்கப்பட்டமை தொடர்பாக கணக்காய்வில் உறுதிப்படுத்த முடியாமலிருந்தது.	402.66	உரிய பிரிவுகளிடமிருந்து தகவல்கள் கிடைக்கப்பெற்றவுடன் மேலதிக தகவல்கள் விரைவில் உங்களிற்கு அனுப்பப்படும்.	அனைத்து ஆதாரங்களும் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
(ஆ)	அரசு மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் “பென்சிலின் வலயம்” இன் விரிவாக்கவிற்கு ஏற்பட்ட செயற்திட்ட கிரயமானது ரூபா 467.01 மில்லியனாக இருந்தது. இருப்பினும், அரசு மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் கணக்காய்வு	28.87	செயற்திட்டத்திற்கு ஏற்பட்ட உண்மையான கிரயம் ரூபா 467.01 மில்லியன் ஆகும்.	மீதிகளை இணக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

செய்யப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம், அது ரூபா 438.15 மில்லியனாக காட்டப்பட்டிருந்தது. எனவே, அவ் இரு மீதிகளிற்குமிடையே ரூபா 28.87 மில்லியன் வித்தியாசம் அவதானிக்கப்பட்டது.

3. பௌதீக முன்னேற்றம்

3.1 சர்ச்சைத் தன்மையான விடயங்கள்

கணக்காய்வு விடயங்கள்	முகாமைத்துவத்தின் பதில்கள்	கணக்காய்வாளரின் பரிந்துரைகள்
(அ) பழைய ஹம்பந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையினை தொற்று நோய்கள் பரவலிற்கான வைத்தியசாலையாக மாற்றுவதற்கு ரூபா 424.63 மில்லியன் தொகையான செயற்திட்ட நிதிகளைப்பயன் படுத்தி நிர்மான நடவடிக்கைகள் செய்யப்பட்டிருந்தும், நிர்மானங்கள் உரிய நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டிராமை வெளிப்படுத்தப்பட்டிருந்தது.	இவ் விடயம் தொடர்பான தகவல்களை வழங்க மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் இரண்டு வார காலப்பகுதியினை கோரியுள்ளார்.	செயற்திட்ட குறிக்கோல்களினை அடைந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(ஆ) மருத்துவ வழங்கல்களை கொள்வனவு செய்வதற்காக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்திற்கு ரூபா 5,424.31 மில்லியன் தொகை செலுத்தப்பட்டிருந்ததுடன், கணக்காய்வின் போது பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.		
i. சுகாதார அமைச்சானது ரூபா 5,424.31 மில்லியன் பெறுமதியான மருத்துவ வழங்கல் கொள்வனவிற்காக அமைச்சரவை அமைச்சர்களின் அனுமதியை பெற்றிருக்கவில்லை.	கருத்துரைகள் கிடைக்கப்பெறவில்லை.	அமைச்சரவை அமைச்சர்களின் அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும்.
ii. கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவலின் பிரகாரம், 12 மருத்துவ வழங்கல் உருப்படிகளின் 101,343 அலகுகளானது ஐ.அ.டொலர் 3,968,681.18 கிரயத்தில் 5 கொள்வனவு கட்டளைகளின் கீழ்	மருத்துவ வழங்கல்கள் பிரிவின் பிரதிப்பணிப்பாளர் நாயகத்திற்கு உரிய தகவல்களை சமர்ப்பிக்குமாறு அவரிடம் கோரி 2025 செப்தம்பர் 12 ஆம் திகதிய ஓர் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.	விசாரணை நடாத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதுடன் ஏதாவது மேலதிக கொடுப்பனவு இருந்தால் அதனை அறவிட நடவடிக்கை எடுக்கப்படலும் வேண்டும்.

வழங்கப்பட்டதாக
சுட்டிக்காட்டப்பட்டிருந்தும், அம்
மருத்துவ வழங்கல்களை
நிறுவனமானது பெற்றுக்
கொண்டதா என்பது
தொடர்பான தகவல்
கணக்காய்விற்கு
சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

iii. 5 எண்ணிக்கையான மருத்துவ
வழங்கல்களிற்கு சொந்தமான
397,798 அலகுகளானது
UNICEF இனால்
வழங்கப்பட்ட 09
எண்ணிக்கையான
விலைப்பட்டியல் ஊடாக
வழங்கப்பட்டிருந்ததுடன் அதன்
கிரயம் ஐ.அ.டொலர்
1,551,733.95 ஆக இருந்தது.
UNICEF இனால்
வெளியிடப்பட்ட இவ்
விடயத்துடன் தொடர்புபட்ட
2021 திசெம்பர் 16 இல்
உள்ளவாறான இறுதி
அறிக்கையின் பிரகாரம், இவ்
விலைப்பட்டியல் இல 09 இன்
கீழ் வழங்கப்பட்ட மருத்துவ
உபகரணங்கள் மற்றும்
மருத்துவ வழங்கல்களின்
கிரயமானது ஐ.அ.டொலர்
1,514,304.90 ஆக இருந்தது.
அதன்படி, ஐ.அ.டொலர்
37,429.05 ஆன ஓர்
வித்தியாசம்
அவதானிக்கப்பட்டது.

மருத்துவ வழங்கல்கள்
பிரிவின் பிரதிப்பணிப்பாளர்
நாயகத்திற்கு உரிய
தகவல்களை சமர்ப்பிக்குமாறு
அவரிடம் கோரி 2025
செப்தம்பர் 12 ஆம் திகதி ஓர்
கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

விசாரணை நடாத்த
நடவடிக்கை எடுக்கப்பட
வேண்டியதுடன் ஏதாவது
மேலதிக கொடுப்பனவு
இருந்தால் அதனை அறவிட
நடவடிக்கை எடுக்கப்படலும்
வேண்டும்.

(இ) மருத்துவ உபகரணங்கள் மற்றும்
மருத்துவ வழங்கல்களை
கொள்வனவு செய்வதற்காக 2021
ஆம் ஆண்டில் செயற்திட்ட
சேவைகளிற்கான ஐக்கிய
நாடுகள் அலுவலகத்திற்கு
ஐ.அ.டொலர் 18,351,439
தொகையான ஓர் முற்பணம்
செலுத்தப்பட்டிருந்ததுடன்,
கணக்காய்வின் போது பின்வரும்
அவதானிப்புக்கள் இடம்பெற்றன.

i. சுகாதார அமைச்சானது ரூபா
3,647.88 மில்லியன்
பெறுமதியான மருத்துவ
உபகரணங்கள் மற்றும்
மருத்துவ வழங்கல்
கொள்வனவிற்காக

கருத்துரைகள்
கிடைக்கப்பெறவில்லை.

அமைச்சரவை
அமைச்சர்களின் அனுமதியை
பெற்றுக் கொள்ள வேண்டும்.

அமைச்சரவை அமைச்சர்களின்
அனுமதியை
பெற்றிருக்கவில்லை.

- ii. UNOPS இனுடாக கருத்துரைகள் விபரமான பட்டியல்
கொள்வனவு செய்யப்பட்ட ரூபா கிடைக்கப்பெறவில்லை. கணக்காய்விற்கு
293.02 மில்லியன் பெறுமதியான சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
மருத்துவ உபகரணங்கள்
மற்றும் மருத்துவ வழங்கல்கள்
என்பனவற்றிற்கான விபரமான
பட்டியல்கள் கணக்காய்விற்கு
சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.
- iii. ரூபா 483.19 மில்லியன் உடன்படிக்கையின் உரிய ஆவணங்கள்
கொள்வனவுகளுடன் நிபந்தனைகளின் பிரகாரம் கணக்காய்விற்கு
தொடர்புபட்ட அத்தாட்சிப்படுத்தப்பட்ட விற்பனைப்பட்டியல்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
விற்பனைப்பட்டியல்கள்
கணக்காய்விற்கு UNOPS அலுவலகத்திடமிருந்து
சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. கிடைக்கப்பெற்றிருக்கவில்லை.
- iv. மருத்துவ உபகரணங்கள் இக் கொடுப்பனவுகள் விசாரணை நடாத்தி
மற்றும் மருத்துவ கோவிட்-19 நோய்ப்பரவல் பொறுப்புள்ள நபர்களை
வழங்கல்களின் பெறுகைக்காக நிலையின் போது அடையாளம்கான
செயற்திட்ட சேவைகளிற்கான செய்யப்பட்டதுடன் தற்போதய நடவடிக்கை எடுக்கப்படல்
ஐக்கிய நாடுகள் சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட வேண்டும்.
அலுவலகத்திற்கும் சுகாதார பொருட்களை அகற்றுவது மிக
அமைச்சின் முக்கியமானதாகும்.
செயலாளரிற்குமிடையே 2021
பெப்ரவரி 01 இல்
கைச்சாத்திடப்பட்ட
உடன்படிக்கையின் பிரகாரம்,
உரிய பொருட்களை
அமைச்சின் களஞ்சியங்களிற்கு
ஒப்படைக்கும் வரையான
அனைத்துச் செலவுகளும்
“செயற்திட்ட சேவைகளிற்கான
ஐக்கிய நாடுகள்
அலுவலகத்திற்கு”
செலுத்தப்பட்ட பணத்திலிருந்து
நிறுவனத்தினால் செய்யப்படல்
வேண்டும். இரு தரப்பினர்களும்
இறக்குமதிமீதான சுங்கத்
தீர்வைகள் மற்றும் செலுத்த
வேண்டிய வரி
என்பனவற்றிலிருந்து
பொருட்களை விளக்களிக்கக்
கூட உடன்பட்டிருந்தனர்.
இருப்பினும், 2021 இல் இவ்
உடன்படிக்கைகளின் கீழ்
மருத்துவ உபகரணங்களிற்காக
ரூபா 46,664,504 சுங்கத்
தீர்வைகளும் ரூபா 860,778
களஞ்சி கட்டணங்களாகவும்
செயற்திட்டமானது

செலுத்தியிருந்தது.

(ஈ)	2021 இல் மருத்துவ வழங்கல்கள் கொள்வனவிற்காக செயற்றதிட்ட நிதிகளிலிருந்து ரூபா 824.26 மில்லியனிற்கு சமமான ஐ.அ.டொலர் 4.11 மில்லியன் தொகை உரிய வழங்குனரிற்கு நேரடியாக செலுத்தப்பட்டிருந்தது. இக் கொடுப்பனவுகளுடன் தொடர்புபட்ட பொருட்கள் பற்றுச்சீட்டுக் கட்டளைகள் தொடர்பான தகவல் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.	கருத்துரைகள் கிடைக்கப்பெற்றவில்லை.	உரிய பொருட்கள் கிடைக்கப்பெற்றதனை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் சரிபார்க்க கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
-----	---	------------------------------------	---

3.2 முறைமை மற்றும் கட்டுப்பாடுகள்

கணக்காய்வு விடயங்கள்	முகாமைத்துவத்தின் பதில்கள்	கணக்காய்வாளரின் பரிந்துரைகள்
மொத்தச் செலவு ரூபா 933.71 மில்லியன் ஆனது கட்டிடங்களை அபிவிருத்தி செய்வதற்காக ஏற்பட்ட ரூபா 910.41 மில்லியன் மற்றும் சொத்துக்கள் கொள்வனவிற்கான ரூபா 23.30 மில்லியன் என்பனவற்றை உள்ளடக்கி இருத்த போதிலும், நிர்மான செயற்திட்டங்கள் மீதான தகவல், ஏற்பட்ட மொத்தக் கிரயம், செயற்திட்ட வேலை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா அல்லது நிர்மானங்கள் தற்போது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனவா என்பன மீதான தகவல் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. அதற்கு மேலதிகமாக, அமைச்சின் நிதி அல்லாச் சொத்துக்களின் கீழாக கணக்கீடு செய்யப்பட்ட சொத்துக்கள் கூட கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.	இவ் விடயம் மீதான உரிய நடவடிக்கை எடுக்க மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) மற்றும் DDG (தளவாடங்கள்) என்பவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் நடவடிக்கை மீதான செயலாற்றல் ஒரு மாதத்திற்குள் கணக்காய்விற்கு அறிவிக்கப்படும்.	உரிய தகவல் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டியதுடன் இச் சொத்துக்களை கணக்கீடு செய்ய படிமுறைகள் எடுக்கப்படல் வேண்டும்.